

**DEPARTMENTAL EXAMINATIONS (COMPUTER BASED TEST)****Name of the Test**

Local Fund Audit Department Test - Commercial Book - keeping (Without Books)	064
--	-----

Maximum Time: One and Half Hour

Maximum Marks: 60

**IMPORTANT INSTRUCTIONS****OBJECTIVE TYPE**

கொள்குறி வகை வினாத்தாள்

**Read the following instructions carefully before beginning to answer the questions.**

வினாக்களுக்கு விடையளிக்கத் தொடங்கும் முன்பு கீழ்க்கண்ட அறிவுரைகளைக் கவனமாகப் படிக்கவும்.

1. This computer based Test contains 60 number of questions in objective Type.  
இந்தக் கணினி வழித் தேர்வானது, 60 கொள்குறி வகையிலான வினாக்களைக் கொண்டது
  2. Answer all questions. Each question carries one mark  
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும் ஒவ்வொரு வினாவும் ஒரு மதிப்பெண் உடையது.
  - 3 In case of doubt, English version is the Final.  
வினாக்களில் சந்தேகம் இருப்பின் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களே இறுதியானது.
  4. Words of masculine gender in these questions shall, where the context so require, be taken to include feminine gender.  
இந்த வினாக்களில் இடம் பெற்றுள்ள ஆண் பாலினத்தவரின் வார்த்தைகளில் தேவைப்படின், சூழலுக்கேற்ப பெண் பாலினத்தவரின் வார்த்தைகளும் அடங்கும்.
  5. Before answering the questions in CBT, candidates should read the following instructions displayed in the monitor:  
விண்ணப்பதாரர்கள் கணினி வழித் தேர்விற்கு விடையளிக்கத் தொடங்கும் முன் கணினியின் திரையில் தோன்றும் அறிவுரைகளை கவனமாகப் படிக்கவும்
- a) One question will be displayed on the screen at a time.  
ஒரே நேரத்தில் ஒரு வினா மட்டுமே கணினித் திரையில் தோன்றும்.

1. Bills payable book is a  
செலுத்துதற்குரிய மாற்றுச்சீட்டு ஏடு என்பது
- (A)  Subsidiary book  
துணை ஏடு
- (B) Principal book  
முதன்மை ஏடு
- (C) ledger  
பேரேடு
- (D) Memorandum Book  
குறிப்பேடு
2. Bank reconciliation statement  
வங்கி சரிகட்டும் பட்டியல் என்பது
- (A) Ledger Account  
பேரேடு
- (B) Part of the cash book  
ரொக்க ஏட்டின் ஒரு பகுதி
- (C)  Separate statement  
தனி அறிக்கை
- (D) A sub-division of Journal  
குறிப்பேட்டின் உட்பிரிவு
3. Cash drawn bank for office administration use will appear in the book is the  
அலுவலக நிர்வாக தேவைக்காக வங்கியிலிருந்து பணம் ஒதுக்கும் போது அதனை ரொக்க புத்தகத்தில் பதிவு செய்யப்படும் பக்கம்
- (A) Debit side  
பற்று பக்கம்
- (B) Credit side  
வரவு பக்கம்
- (C)  Both side  
இருப்பக்கங்களிலும்
- (D) No entry is required  
பதிவு செய்யப்படுவதில்லை
4. Which of the following is not correct?  
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எக்கூற்று தவறானது?
- (A) Net purchase = Total purchase – Purchase return  
நிகர கொள்முதல் = மொத்த கொள்முதல் – கொள்முதல் திருப்பம்
- (B) Income = Revenue – Expenses  
வருமானம் = வருவாய் – செலவுகள்
- (C) Net sale = Total sale – Sales return  
நிகர விற்பனை = மொத்த விற்பனை – விற்பனை திருப்பம்
- (D)  Capital = Liability + Assets  
மூலதனம் = பொறுப்புகள் + சொத்துக்கள்
5. Which of the following is not a concept of account procedure?  
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் கணக்கியல் செயல்முறைக்கு கருத்தாகாதது எது?
- (A) Dual Aspect  
இரட்டை தன்மை கருத்து
- (B)  Account Period Concept  
கணக்கியல் கால கருத்து
- (C) Full disclosure  
முழுவெளியீட்டு கருத்து
- (D) Revenue Realization  
வருவாய் தீர்வு கருத்து

6. Discount column of a triple column cash book records  
முப்பத்தி ரொக்க ஏட்டின் தள்ளுபடி பத்தியில் பதியப்படுவது

- (A) Trade discount  
வியாபார தள்ளுபடி
- (B) Cash discount  
ரொக்க தள்ளுபடி
- (C) Quantity discount  
எண்ணிக்கை தள்ளுபடி
- (D) Seasonal discount  
காலமுறை தள்ளுபடி

7. Creditors on 01.04.2016 Rs. 1,00,000/- and on 31.3.2017 Rs. 85,000/-, cash paid to creditors during the year is Rs. 1,30,000/-, Calculate the credit purchase  
தனித்தோர் கணக்கு 1.4.2016 ரூ 1,00,000/ எனவும் 31.3.2017 ரூ 85,000 எனவும் இருந்தது தனித்தோருக்கு இவ்வாண்டில் செலுத்திய தொகை ரூ 1,30,000/ எனில் கடன் கொள்முதல் கணக்கு செய்க

- (A) Rs. 1,85,000/-  
ரூ. 1,85,000/-
- (B) Rs. 55,000/-  
ரூ. 55,000/-
- (C) Rs. 2,15,000/-  
ரூ. 2,15,000/-
- (D) Rs. 1,15,000/-  
ரூ. 1,15,000/-

8. The balance as on 31.3.2017 shows Sundry debtors as Rs. 55,000/- As per the given adjustment. If Rs. 5,000 us to be written off as bad debts, the provision for bad and doubtful debts at 5% will be

31.3.2017 அன்று பற்பல கடனாளிகள் கணக்கில் இருப்பு ரூ 55,000 கொடுக்கப்பட்டுள்ள சரிக்கட்டுதலின்படி ரூ 5,000/ வாராக்கடன் போக்கெழுதப்பட வேண்டும் வாரா ஐயக்கடன் 5% ஒதுக்கப்பட வேண்டியமைக்கான தொகையினை கணக்கிடுக.

- (A) Rs. 2,750/-  
ரூ. 2,750/-
- (B) Rs. 2,500/-  
ரூ. 2,500/-
- (C) Rs. 250/-  
ரூ. 250/-
- (D) Rs. 3,000/-  
ரூ. 3,000/-

9. Interest on drawings is deducted from

எடுப்பின் மீதான வட்டி \_\_\_\_\_ லிருந்து கழிக்கப்படும்

- (A) Income  
வருமானம்
- (B) Capital  
மூலதனம்
- (C) Expenses  
செலவு
- (D) Cash  
ரொக்கம்

10. Credit purchase is obtained from  
கடன் கொள்முதல் \_\_\_\_\_ விருந்து கண்டறியப்படுகிறது
- (A) Trading account  
வியாபார கணக்கு
- (B) Total debtors account  
மொத்த கடனாளிகளின் கணக்கு
- (C) Total Creditors account  
மொத்த கடனீத்தோர் கணக்கு
- (D) Bank account  
வங்கி கணக்கு
11. Which of the following is an example of fictitious assets?  
கீழ்க்கண்டவற்றுள் எது கண்ணுக்கு புலப்படாத சொத்து?
- (A) Machinery  
இயந்திரம்
- (B) Patent  
உரிமம்
- (C) Stock  
சரக்கிருப்பு
- (D) Preliminary Expenses  
துவக்க நிலை செலவினம்
12. Find the receipt which is not to be classified as capital receipt  
முதலின வரவாக கருதிட இயலாத வரவினம்
- (A) Capital Introduced  
தொழிலில் இடப்பட்ட முதல்
- (B) Sale of fixed assets  
நிலை சொத்து விற்பனையில் பெற்ற வரவு
- (C) Loans  
கடன்கள்
- (D) Sale of goods  
பண்டங்கள் விற்பனையில் பெற்ற வரவு
13. Example of expenditure which cannot be classified as capital expenditure?  
முதலின செலவினம் என குறிப்பிட இயலாத செலவினத்திற்கு உதாரணம்
- (A) Purchase of fuel for machinery  
இயந்திரத்திற்கான எரிபொருள் கொள்முதல்
- (B) Purchase of land  
நிலம் கொள்முதல்
- (C) Purchase of machinery  
இயந்திர கொள்முதல்
- (D) Purchase of furniture  
அறைகலன் கொள்முதல்

14. Which is one of the example of nominal A/c?  
இதில் எது பெயரளவு கணக்கிற்கு உதாரணம்?
- (A) Profit and loss A/c  
இலாப நட்ட கணக்கு
- (B) Machinery A/c  
இயந்திர கணக்கு
- (C) Interest  
வட்டி
- (D) Capital A/c  
முதல்
15. Which column is important for preparation of reconciliation statement is the cash book?  
சரிக்கட்டும் பட்டியல் தயாரிக்கும் பொழுது ரொக்க புத்தகத்தில் எந்த காலம் முக்கியமானது?
- (A) Bank  
வங்கி
- (B) Cash  
ரொக்கம்
- (C) Discount  
தள்ளுபடி
- (D) All  
இவை அனைத்தும்
16. The Asset accounts are always closed with \_\_\_\_\_ balance  
சொத்து கணக்குகள் எப்பொழுதும் \_\_\_\_\_
- (A) Plus balance  
மிகையிருப்பு
- (B) Minus balance  
குறையிருப்பு
- (C) Debit balance  
பற்று இருப்பு
- (D) Credit balance  
வரவு இருப்பு
17. At the end of the year the personal A/c and real A/c are  
ஆண்டு இறுதியில் ஆள்சார் கணக்குகளும் சொத்து கணக்குகளும்
- (A) Closed  
முடிக்கப்படுகின்றன
- (B) Balanced  
இருப்பு காட்டப்படுகின்றன
- (C) Closed and transferred  
முடிக்கப்பட்டு மாற்றுப்படுகின்றன
- (D) Not at all closed  
முடிக்கப்படுவதில்லை
18. Purchase book is maintained to record  
கொள்முதல் ஏட்டின் பதிவு செய்யப்பட வேண்டிய கொள்முதல்
- (A) All types of purchase  
அனைத்து வகையான கொள்முதல்
- (B) Cash purchase only  
ரொக்க கொள்முதல் மட்டும்
- (C) Credit purchase  
கடன் கொள்முதல் மட்டும்
- (D) Asset purchase  
சொத்துக்கள் கொள்முதல்

19. In three column cash book, cash drawn from bank for office purchase will appear  
முப்பத்தி ரொக்க ஏட்டின் அலுவலக தேவைக்காக பணம் எடுத்தது ரொக்க புத்தகத்தின்  
\_\_\_\_\_ பக்கத்தில் காணப்படும்

- (A) Debit side only  
பற்று பக்கம் மட்டும்
- (C) Credit side only  
வரவு பக்கம் மட்டும்

- (B) Both side  
இரண்டு பக்கங்களும்
- (D) No entry in cash book  
ரொக்க ஏட்டில் பதியப்படுவதில்லை

20. A cashier, who maintains impressed systems of petty cash book starts with the opening balance of Rs. 10,000/-, Expenditure during a month amounted to Rs. 8,600/-. Find the amount to be impressed.

முன்பண மீட்பு முறையில் சிறு ரொக்க பதிவேட்டினை பராமரித்து வரும் காசாளர் ரூ 10,000 ஆரம்ப இருப்புடன் துவக்கினார். ஒரு மாதத்தில் அவரால் ரூ 8,600 செலவிடப்பட்டுள்ளது. காசாளருக்கு மீட்புக்காக அளிக்க வேண்டிய தொகையின் அளவு

- (A) Rs. 10,000/-  
ரூ. 10,000/-
- (C) Rs. 8,600/-  
ரூ. 8,600/-

- (B) Rs. 18,600/-  
ரூ. 18,600/-
- (D) Rs. 1,400/-  
ரூ. 1,400/-

21. The accounting concerned with recording all business transaction is  
கணக்கேடுகளில் வணிக நடவடிக்கைகளை பதியும் முறை

- (A) Financial Accounting  
நிதிநிலை கணக்கியல்
- (C) Cost Accounting  
அடக்கவிலை கணக்கியல்

- (B) Management Accounting  
மேலாண்மை கணக்கியல்
- (D) Statistics  
புள்ளியியல்

22. Creditors is an example of  
கடன்நீந்தோர் உதாரணமாக இருப்பது

- (A) Current Assets  
நடப்பு சொத்து
- (C) Current liabilities  
நடப்பு பொறுப்பு

- (B) Fixed Assets  
நிலைச் சொத்து
- (D) Long term liability  
நீண்ட கால பொறுப்பு

23. Petty cash may be used to pay  
சில்லறை ரொக்கத்திலிருந்து செய்யப்படும் செலவு
- (A) salaries to staff  
பணியாளர்களின் ஊதியம்
- (B) Purchase of furniture and fittings  
அறைகலன் (ம) பொருத்துகள் வாங்குதல்
- (C) Expenses relating to post and Telegram  
தபால் தந்தி செலவு
- (D) None  
ஏதும் இல்லை
24. Outstanding rent A/c is an example for  
கொடுக்கப்பட வேண்டிய வாடகை க/கு எடுத்துக்காட்டாக விளங்குவது
- (A) Nominal A/c  
பெயரளவு க/கு
- (B) Personal A/c  
ஆள்சார் க/கு
- (C) Representative Personal A/c  
பிரதிநிதித்துவ ஆள்சார் க/கு
- (D) Real A/c  
சொத்து க/கு
25. The object of book keeping is to  
கணக்கு பதிவியலின் நோக்கம்
- (A) Earn profit  
இலாபம் ஈட்டுதல்
- (B) Reduce the expenses  
செலவினங்கள் குறைத்தல்
- (C) Keep a complete record of transactions  
முழுமையாக நடவடிக்கைகளை பதிவேட்டில் பராமரித்தல்
- (D) loan sanction  
கடன் பெறுதல்
26. A statement of affairs resembles  
ஒரு நிலை அறிக்கை \_\_\_\_\_ போன்று தோற்றமளிக்கும்
- (A) Trading A/c  
வியாபார க/கு
- (B) Profit and loss A/c  
இலாப நட்ட க/கு
- (C) Balance Sheet  
இருப்பு நிலைக் குறிப்பு
- (D) None  
எதுவும் இல்லை

27. The accounting equation is connected with  
கணக்கியல் சமன்பாடு எதனுடன் சார்ந்தது

- (A) Assets only  
சொத்துக்கள்
- (B) Liabilities only  
பொறுப்புகள்
- (C) Capital only  
முதலுடன்
- (D) All of the above  
இவை அனைத்தும்

28. The land is purchased for Rs. 5,00,000/- and its market value is Rs. 8,00,000 at the time of preparing final accounts the land value is recorded only for  
நிலம் வாங்கிய விலை ரூ. 5,00,000 மற்றும் அதன் சந்தை விலை ரூ. 8,00,000 எனில் இறுதி கணக்குகள் தயாரிக்கும் பொழுது நிலத்தின் மதிப்பாக காட்டப்படும் தொகை

- (A) Rs. 3,00,000/-  
ரூ. 3,00,000/-
- (B) Rs. 5,00,000/-  
ரூ. 5,00,000/-
- (C) Rs. 8,00,000/-  
ரூ. 8,00,000/-
- (D) Rs. 13,00,000/-  
ரூ. 13,00,000/-

29. Electricity charges and dividend is an  
மின் கட்டணம் மற்றும் பங்காதாயம் என்பது

- (A) Personal A/c  
ஆள்சார் க/கு
- (B) Real A/c  
சொத்து க/கு
- (C) Nominal A/c  
பெயரளவு க/கு
- (D) None of these  
இவற்றில் ஏதும் இல்லை

30. \_\_\_\_\_ Liability which may or may not arise in future  
எதிர் வரும் காலத்தில் நிகழக்கூடிய அல்லது நிகழா பொறுப்புகள் என்பது

- (A) Long term liabilities  
நீண்ட கால பொறுப்புகள்
- (B) Current liabilities  
நடப்புப் பொறுப்புகள்
- (C) Contingent liabilities  
நிகழ்வடையா பொறுப்புகள்
- (D) None of these  
இவற்றில் ஏதும் இல்லை



31. The wages paid for installation of a new machinery is to be debited in \_\_\_\_\_ A/c

புதிய இயந்திரத்தை நிறுவுவதற்கு வேலையாட்களுக்கு தரப்பட்ட கூலி பற்று வைக்க வேண்டிய கணக்கு

(A) Wages A/c  
கூலி க/கு

(B) Machinery A/c  
இயந்திர க/கு

(C) Factory Expenses A/c  
ஆலை செலவு க/கு

(D) Contingent Expenses A/c  
சில்லரை செலவின க/கு

32. Goods taken by the proprietor for his family use is to be credited in

உரிமையாளர் தன்னுடைய குடும்ப பயனுக்காக எடுத்துக்கொண்ட சரக்கை வரவு வைக்க வேண்டிய க/கு

(A) Drawing A/c  
எடுப்பு க/கு

(B) Sales A/c  
விற்பனை க/கு

(C) Purchase A/c  
கொள்முதல் க/கு

(D) No entry is required  
பதிவு ஏதும் தேவையில்லை

33. Choose the correct statement

சரியான கூற்றினை தேர்ந்தெடு

(A) Capital expenditure is a recurring expenditure  
முதலின செலவுகள் திரும்ப திரும்ப நிகழும் தன்மை கொண்டது

(B) Capital expenditure is a non-recurring expenditure  
முதலின செலவுகள் திரும்ப திரும்ப நிகழா தன்மை கொண்டது

(C) Capital expenses includes insurance premium  
முதலின செலவுகள் காப்பீடு முனைமத்தினை உள்ளடக்கியதாகும்

(D) The utility of capital expenditure for one year only  
முதலின செலவுகள் ஓராண்டுக்கு பயன் தரத்தக்கதாகும்

34. Carriage inwards

உள்சுமை கூலி

(A) Capital Expenditure  
முதலின செலவு

(B) Revenue Expenditure  
வருவாயின செலவு

(C) Deferred Revenue Expenditure  
நீள்பயன் வருவாயின செலவு

(D) Non-business Expenditure  
வியாபார தொடர்பற்ற செலவு

35. Wages paid for installation of plant

பொறிவகை நிர்மானத்திற்கு கொடுக்கப்பட்ட கூலி

(A) Capital Expenditure  
முதலின செலவு

(B) Revenue Expenditure  
வருவாயின செலவு

(C) Deferred Revenue Expenditure  
நீள்பயன் வருவாயின செலவு

(D) Non-business Expenditure  
வியாபார தொடர்பற்ற செலவு

36. Purchase of machinery

இயந்திர கொள்முதல் செய்தது

(A) Capital Expenditure  
முதலின செலவு

(B) Revenue Expenditure  
வருவாயின செலவு

(C) Deferred Revenue Expenditure  
நீள்பயன் வருவாயின செலவு

(D) Non-business Expenditure  
வியாபார தொடர்பற்ற செலவு

37. Purchase of Fuel for machinery

இயந்திரத்திற்கான எரிப்பொருள் கொள்முதல்

(A) Capital Expenditure  
முதலின செலவு

(B) Revenue Expenditure  
வருவாயின செலவு

(C) Deferred Revenue Expenditure  
நீள்பயன் வருவாயின செலவு

(D) Non-business Expenditure  
வியாபார தொடர்பற்ற செலவு

38. Expenditure incurred for conversion of petrol Engine into diesel Engine  
பெட்ரோல் இயந்திரத்தினை டீசல் இயந்திரமாக மாற்றி அமைத்த செலவீனம்
- (A) Capital Expenditure  
முதலின செலவு
- (B) Revenue Expenditure  
வருவாயின செலவு
- (C) Deferred Revenue Expenditure  
நீள்பயன் வருவாயின செலவு
- (D) Non-business Expenditure  
வியாபார தொடர்பற்ற செலவு
39. Expenditure on Research and development  
ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான செலவீனம்
- (A) Capital Expenditure  
முதலின செலவு
- (B) Revenue Expenditure  
வருவாயின செலவு
- (C) Deferred Revenue Expenditure  
நீள்பயன் வருவாயின செலவு
- (D) Non-business Expenditure  
வியாபார தொடர்பற்ற செலவு
40. Higher Advertisement Expenditure  
அதிக அளவிலான விளம்பர செலவீனம்
- (A) Capital Expenditure  
முதலின செலவு
- (B) Revenue Expenditure  
வருவாயின செலவு
- (C) Deferred Revenue Expenditure  
நீள்பயன் வருவாயின செலவு
- (D) Non-business Expenditure  
வியாபார தொடர்பற்ற செலவு
41. Trial Balance should be tallied by following the rule of  
விதிகளின்படி இருப்பாய்வு கட்டாயம் சமன்பட வேண்டும்
- (A) Single entry system  
ஒற்றை பதிவு முறை
- (B) Double entry system  
இரட்டை பதிவு முறை
- (C) Mixed entry system  
கலப்பு பதிவு முறை
- (D) Does not arise  
நிலை எழவில்லை
42. Suspense account having debit balance will be shown the \_\_\_\_\_ side of  
balance sheet.  
அனாமத்து கணக்கின் பற்று, இருப்பு, இருப்பு நிலை குறிப்பில் \_\_\_\_\_ பக்கத்தில்  
தோன்றும்.
- (A) Assets  
சொத்துக்கள்
- (B) Liabilities  
பொறுப்புகள்
- (C) Assets and Liabilities  
சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள்
- (D) Does not arise  
நிலை எழவில்லை

43. Trial Balance is prepared to find out the  
இருப்பாய்வு தயாரிப்பது

- (A) Profit or loss  
இலாபம் அல்லது நட்டம் அறிய
- (B) Financial Position  
நிதி நிலையை அறிய
- (C) Arithmetical accuracy of the accounts  
கணக்குகளின் சரித்தன்மையை அறிய
- (D) All the above  
மேலே குறிப்பிட்டவைகள் அனைத்தும்

44. Where errors are detected and rectified?  
தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டு, சரிசெய்யப்படுவது

- (A) Trial Balance  
இருப்பாய்வு
- (B) Trading, profit and loss A/c  
வியாபார மற்றும் லாப நட்டக் கணக்கு
- (C) Suspense Account  
அனாமத்து கணக்கு
- (D) Balance Sheet  
இருப்பு நிலை குறிப்பு

45. Journal Entries passed to correct the errors are called  
பிழைகளைத் திருத்தப்படும் குறிப்பேட்டுப் பதிவுகள்

- (A) Rectifying entries  
திருத்தப் பதிவுகள்
- (B) Adjustment entries  
சரிசெய்யும் பதிவுகள்
- (C) Opening entries  
துவக்கப் பதிவுகள்
- (D) Closing entries  
முடிவு பதிவுகள்

46. An accuracy of accounts should be verified by preparing  
கணக்குகளின் சரித்தன்மையினை சோதிக்க தயாரிக்கப்படும் அறிக்கை

- (A) Trial Balance  
இருப்பாய்வு
- (B) Balance Sheet  
இருப்பு நிலை குறிப்பு
- (C) Trading Account  
வியாபாரக் கணக்கு
- (D) Profit and Loss A/c  
இலாப நட்டக் கணக்கு

47. Suspense A/c should be placed in  
அனாமத்து கணக்கு பதியப்படும் இடம்

(A) Trading A/c  
வியாபாரக் கணக்கு

(B) Profit and Loss A/c  
லாபநட்டக் கணக்கு

(C) Balance Sheet  
இருப்புநிலைக் குறிப்பு

(D) None of the above  
மேலே குறிப்பிட்டவைகளில் ஏதுமில்லை

48. State which of the following errors not be reflected in the trial balance  
கீழ்க்கண்ட பிழைகளில் இருப்பாய்வு வெளிப்படுத்தா பிழையை குறிப்பிடுக

(A) Error of complete omission  
முழு விடு பிழை

(B) Error of carrying forward  
தூக்கி எழுதுதல்

(C) Error in addition  
கூட்டம் பிழை

(D) Error of partial omission  
பகுதி விடுதல் பிழை

49. Salary paid to manager should be debited to  
மேலாளருக்குச் செலுத்தப்பட்ட ஊதியம் பற்று வைக்க வேண்டியது

(A) Managers Account  
மேலாளர் கணக்கில்

(B) Office Expenses A/c  
அலுவலக செலவு கணக்கில்

(C) Salary Account  
ஊதியக் கணக்கில்

(D) Purchase A/c  
கொள்முதல் கணக்கில்

50. Discount received column appears side of the cash book  
தள்ளுபடி பெறுதல் காலம், ரொக்க ஏட்டில் ————— பக்கத்தில் இடம் பெறும்.

(A) Debit  
பற்று

(B) Credit  
வரவு

(C) Both side  
இரு பக்கமும்

(D) Not appears  
இடம் பெறாது

51. Balance sheet shows the  
இருப்பு நிலைக் குறிப்பின் மூலம் இதனை அறியலாம்

(A) Profitability  
இலாப விகிதம்

(B) Financial Position  
நிதி நிலைமை

(C) Sales  
விற்பனை

(D) Purchase  
கொள்முதல்

52. Accrued interest on investment will be shown

முதலீடுகள் மீது பெற வேண்டிய வட்டி

(A) On the credit side of the profit and loss A/c

இலாபநட்ட கணக்கில் வரவு பக்கத்தில் மட்டும் எழுதப்பட வேண்டும்

(B) On the asset side of the balance

இருப்புநிலைக் குறிப்பில் சொத்து பக்கத்தில் மட்டும் காண்பிக்கப்பட வேண்டும்

(C) Credit side of the P & L A/c and asset side of Balance Sheet

இலாப நட்ட க/கு வரவுபக்கம் மற்றும் இருப்பு நிலைக் குறிப்பு சொத்து பக்கத்தில் எழுதப்பட வேண்டும்

(D) On the debit side of the P & L A/c and asset side of balance sheet.

இலாபநட்ட க/கு பற்று பக்கம் மற்றும் இருப்பு நிலை குறிப்பில் சொத்து பக்கம் எழுதப்பட வேண்டும்

53. If there is no existing provision for doubtful debts, provision created for doubtful debt is

வாரா ஐயக்கடன் எதுக்குஏதும் இல்லாத நிலையில் புதிய வாரா ஐயக்கடன் ஒதுக்கு

(A) Debited to bad debts A/c

வாராக்கடன் கணக்கில் பற்றெழுதப்படும்

(B) Debited to Sundry debtors A/c

பற்பல கடனாளிகள் கணக்கில் பற்றெழுதப்படும்

(C) Credited to bad debts A/c

வாராக்கடன் கணக்கில் வரவெழுதப்படும்

(D) Debited to P & L A/c

லாப நட்ட கணக்கில் பற்றெழுதப்படும்

54. While preparing the trial balance, the accountant finds that the total of the debit column is short by Rs. 1,000/-, this difference will be

இருப்பாய்வு தயாரித்தலின் பற்று பத்தி ரூ. 5,000 குறைவாக உள்ளது கண்டறியப்படுகிறது. இந்த வித்தியாசம்

(A) Debited to Suspense A/c

அனாமத்து கணக்கில் பற்றெழுதப்படும்

(B) Credited to Suspense A/c

அனாமத்து கணக்கில் வரவு எழுதப்படும்

(C) Adjusted to any of debit balance

பற்று பத்தியில் ஏதேனும் ஒரு கணக்கில் சரிசெய்யப்படும்

(D) Adjusted to any of credit balance

வரவு பத்தியில் ஏதேனும் ஒரு கணக்கில் சரிசெய்யப்படும்

55. Furniture A/c showing details as below Jan 1- Furniture in hand – Rs. 2,000/-,  
Jan 1 – Purchase of furniture. For cash Rs. 4,000/-, Jan 30 – Sold furniture Rs. 400,  
Balance of furniture will be

பின்வரும் விவரங்களிலிருந்து இறுதி இருப்பை தேர்ந்தெடுக்க ஜன. 1. அறைகலன்  
இருப்பு – ரூ. 2,000, ஜன. 1 அறைகலன் வாங்கியது – 4,000, ஜன 30 அறைகலன் விற்குது –  
400, மீதமுள்ள அறைகலன்

- |   |                             |
|---|-----------------------------|
| <input checked="" type="checkbox"/> (A) 5,600 Dr<br>5,600 பற்று | (B) 6,400 Dr<br>6,400 பற்று |
| (C) 5,600 Cr<br>5,600 வரவு                                      | (D) 6,400 Cr<br>6,400 வரவு  |

56. All the items given in the adjustment will appear at in the final accounts  
சரிக்கட்டுதல் இனங்கள் இறுதிக் கணக்குகளில் \_\_\_\_\_ தோன்றும்.

- |                                |   |
|--------------------------------|---|
| (A) One place<br>ஒரு இடம்      | <input checked="" type="checkbox"/> (B) Two places<br>இரண்டு இடம் |
| (C) Three place<br>மூன்று இடம் | (D) Four places<br>நான்கு இடம்                                    |

57. If closing capital Rs. 3,20,000, Drawings – Rs. 48,000/-, Additional Capital  
Rs. 80,000/-, Profit during the year Rs. 96,000/-, then opening capital will be  
இறுதி முதல் ரூ. 3,20,000, எடுப்பு ரூ. 48,000, கூடுதல் முதல் ரூ. 80,000, அவ்வாண்டின்  
இலாபம் ரூ. 96,000 எனில் தொடக்க முதல்

- |  |                                      |
|--|--------------------------------------|
| <input checked="" type="checkbox"/> (A) Rs. 1,92,000/-<br>ரூ. 1,92,000/- | (B) Rs. 4,00,000/-<br>ரூ. 4,00,000/- |
| (C) Rs. 1,28,000/-<br>ரூ. 1,28,000/-                                     | (D) Rs. 2,16,000/-<br>ரூ. 2,16,000/- |

58. Which of the following is not the advantages of book keeping?  
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது கணக்கேடுகள் பராமரிப்பில் பயனல்ல?

- |  |
|--|
| (A) Calculation of dues<br>நிலுவைகளை கணக்கிடல்   |
| <input checked="" type="checkbox"/> (B) Control over liability<br>பொறுப்புகள் மீது கட்டுப்பாடு |
| (C) Control Over Borrowing<br>கடன்கள் மீது கட்டுப்பாடு   |
| (D) Taxation<br>வரிவிதிப்பு  |

59. Credit sales is obtained from  
கடன் விற்பனையை அறிய உதவும் கணக்கு

(A) Bills receivable A/c  
பெறுதற்குரிய மாற்றுச் சீட்டு க/கு

(B) Sales A/c  
விற்பனை க/கு

(C) Total Debtor A/c  
கடனாளிகள் க/கு

(D) Total Creditors A/c  
கடன்நீதோர் க/கு

60. Current assets of a business concern are Rs. 1,00,000 and current liabilities are Rs. 50,000/- current ratio will be  
நிறுவனத்தின் நடப்பு சொத்துக்கள் ரூ. 1,00,000 நடப்பு பொறுப்புகள் ரூ. 50,000 எனில் நடப்பு விகிதம்

(A) 2:1

(B) 1:2

(C) 1:1

(D) 1:4



T.C-064

008/DD/23

Register Number									
--------------------	--	--	--	--	--	--	--	--	--

DEPARTMENTAL EXAMINATIONS  
LOCAL FUND AUDIT DEPARTMENT TEST – COMMERCIAL  
BOOK – KEEPING  
(Without Books)

Maximum Time : 1 hour

Maximum Marks : 40

**IMPORTANT INSTRUCTIONS**

**DESCRIPTIVE TYPE**

விரிவான விடையளிக்கும் வகை வினாத்தாள்

**Read the following instructions carefully before beginning to answer the questions.**  
வினாக்களுக்கு விடையளிக்க தொடங்கும் முன்பு கீழ்க்கண்ட அறிவுரைகளை கவனமாக படிக்கவும்.

1. Answers in excess of the prescribed number of questions appearing at the end of the answer book will not be valued.  
விடைகளை குறிப்பிட்டுள்ள எண்ணிக்கைக்கு அதிகமாக எழுதியிருப்பின், விடைத்தாளின் இறுதியில் உள்ள அதிக எண்ணிக்கையிலான விடைகள் மதிப்பீடு செய்யப்படாது.
2. In case of doubt, English version is the final.  
வினாக்களில் சந்தேகமிருப்பின் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களே இறுதியானது.

**Answer any EIGHT questions.**

எவையேனும் எட்டு வினாக்களுக்கு விடையளி.

(8 × 5 = 40)

1. Write short notes on :

- (a) Purchase
- (b) Sales
- (c) Stock
- (d) Liability.

பின்வருவனபற்றி சிறு குறிப்பு எழுதுக.

- (அ) கொள்முதல்
- (ஆ) விற்பனை
- (இ) சரக்கிருப்பு
- (ஈ) பொறுப்பு

[Turn over

2. Definition of Book keeping and what are the limitation of book keeping.

கணக்கேடுனர் இலக்கணம் வரைக மற்றும் கணக்கேடுனர் பராமரிப்பில் உள்ள குறைபாடுகள் யாவை?

3. What are the advantages of double entry system?

இரட்டை பதிவு முறைகள் நன்மைகள் யாவை?

4. What are the different types of Journal entries?

குறிப்பேட்டுப் பதிவின் வகைகள் யாவை?

5. Classify the following us to personal, real and nominal accounts

(a) Capital

(b) Building

(c) Carriage in waves

(d) Cash

(e) Commission received

(f) Bank

(g) Purchases

(h) Chandru

(i) Outstanding wages

பின்வருவனவற்றை ஆள்சார் கணக்கு, சொத்து கணக்கு மற்றும் பெயரளவு கணக்கு என்று வகைப்படுத்துக.

(அ) முதல்

(ஆ) கட்டடம்

(இ) உள் ஏற்றி செலவு

(ஈ) ரொக்கம்

(உ) தள்ளுபடிப்பெற்றது

(ஊ) வங்கி

(எ) கொள்முதல்

(ஏ) சந்தூரு

(ஐ) கொடுக்கப்பட வேண்டிய கூலி.

6. What are the advantages of subsidiary books?

துணை ஏடுகளின் நன்மைகள் யாவை?

7. Describe the importance of cash book?

ரொக்க ஏட்டின் முக்கியத்துவங்கள் யாவை?

8. From the following information prepare bank reconciliation statement as on 31.12.2017, find out the balance as per bank statement.

	Rs.
(a) Balance as per bank statement is	6,000
(b) Cheque deposited on 28 <sup>th</sup> December 2017, but not yet credited	2,000
(c) Cheque issued for 10000 on 20 <sup>th</sup> December 2017, but not yet presented	3,000
(d) Interest on debentures directly collected by the bank not recorded in cash book	4,000
(e) Insurance premium on building directly paid by the bank	1,000
(f) Amount wrongly credited by bank	500

பின்வரும் விவரங்களிலிருந்து டிசம்பர் 31, 2017 நாளுக்குரிய வங்கிச் சரிகட்டும் பட்டியலை தயார் செய்து வங்கி அறிக்கை படியான இருப்பை கண்டறிக.

	ரூ.
(அ) வங்கி அறிக்கையின்படி இருப்பு	6,000
(ஆ) டிசம்பர் 28, 2017 அன்று வங்கியில் செலுத்திய காசோலை இன்னும் வரவு வைக்கப்படவில்லை	2,000
(இ) டிசம்பர் 20, 2017 அன்று விடுத்த காசோலை ரூ. 10,000 இன்னும் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படவில்லை	3,000
(ஈ) வங்கியால் நேரடியாக வசூலிக்கப்பட்ட கடனீட்டுப்பத்திரம் மீதான வட்டி ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை	4,000
(உ) கட்டடம் மீதான காப்பீடு முனைமம் வங்கியால் நேரடியாக செலுத்தப்பட்டது	1,000
(ஊ) வங்கியால் தவறுதலாக வரவு வைக்கப்பட்ட தொகை	500

9. From the following information calculate the amount of depreciation and rate of depreciation under straight line method.

Purchase price of machine = 80,000

Expenses take capitalised = 20,000

Estimated residual value = 35,000

Expected usefull life = 5 years.

கீழ்க்கண்ட தகவல்களைக் கொண்டு, நேர்கோடு முறையில் தேய்மானம் தொகை மற்றும் தேய்மான விகிதம் காண்க.

இயந்திரம் வாங்கிய விலை = 80,000

நிலுவகைச் செலவு = 20,000

எதிர்நோக்கும் இறுதி மதிப்பு = 35,000

எதிர்நோக்கும் பயனளிப்பு காலம் = 5 வருடங்கள்.

10. How capital expenditure differ from Revenue Expenditure?

முதலினச் செலவுகள் எவ்வாறு வருவாய் இனச் செலவுகளில் இருந்து வேறுபடுகின்றது?